

September 12, 2019 -Steering committee Meeting

புரட்டாதி 12, 2019 – வழிப்படுத்து குழு சந்திப்பு

இடம்: 108, மாணவர் மையம் – 02, யோர்க் பல்கலைக்கழகம்

நேரம்: மாலை 6.45 மணி

கீர்த்தனா ராங், பமீலா கேதீஸ், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், மருத்துவர் வடிவேலு சாந்தகுமார் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள். நீதன் சண், மருத்துவர் இராமநாதன் லம்போதரன் ஆகியோர் சமூகமளிக்கமுடியாமையை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் ஆமோதிக்கப்பட்டது.

இணைய வழி கருத்துக்கணிப்பு, மற்றும் சென்ற கூட்ட அறிக்கைகளின் தமிழாக்கம் என்பன ஆராயப்பட்டன.

சிவா விமலச்சந்திரன் கருத்துக்கணிப்பு விபரங்களை இற்றைப்படுத்தினார். குழு அவற்றை மீள ஆராய்ந்து விவாதித்தது.

நேத்ரா றொட்றிகோ சென்றகூட்ட அறிக்கைகளின் தமிழாக்க நிலவரத்தை உறுதிப்படுத்தினார்.

வழிப்படுத்துகுழுவினர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளுடனும், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடனுமான தமது சந்திப்பு நிலவரங்களைத் தெரிவித்தார்கள்.

சமுதாயத்தை உள்வாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பிரமுகர்களுடனும், சமூக அமைப்புகளுடனுமான சந்திப்புகள், ஆலோசனைகள் பற்றிய தகவல்கள் இற்றைப்படுத்தப்பட்டன.

ஆர்வம் காட்டும் சமூக உறுப்பினர்களைச் சிறப்பான முறையில் உள்வாங்கி ஆலோசனைக் குழு ஒன்றையும், தொண்டர் குழுவொன்றையும் உருவாக்கிச் செயற்படுத்தும் எமது ஆரம்பகால நோக்கத்தின் தற்காலச் செயற்பாட்டுநிலைகள் ஆராயப்பட்டன. 2020 இல் இதை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவது என்பதும் ஆராயப்பட்டது. எம்மோடு இணைந்து செயற்பட ஆர்வம் தெரிவித்தவர்களின் பெயர் விபரங்களைப் பேணுவது என்றும் குழு தீர்மானித்தது.

- தமிழ்ச் சமூக மையம் எனும் எமது அமைப்பை உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் சிவா விமலச்சந்திரன் நடவடிக்கைகளை எடுத்துச் செயற்ப்பட்டு வருகின்றார். 2019 ஐப்பசியில் சட்டபூர்வமான அமைப்பாகப் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- கனடிய மத்திய மற்றும் மாகாண அரசின் கூட்டு நிதி வழங்கும் கனடாவின் கட்டுமானத்தில் முதலீடு செய்தல் (The Investing in Canadian Infrastructure Program – ICIIP) என்னும் அரிய திட்டத்தினூடாக எமது தமிழ்ச் சமூக மையக் கட்டுமானத்துக்கு நிதி கோரும் வாய்ப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இது மிகவும் கடினமான போட்டி மிகுந்த முயற்சி என்பதும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு மிகவும் நுணுக்கமான ஆழமான முயற்சிகள் தேவை என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆயினும் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது பிரயோசனமானதொரு எத்தனமாகும் என்பதால் இதற்கு விண்ணப்பிப்பதற்கு நாம் முயற்சி செய்யவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. சிவா, நேத்ரா, கீர்த்தனா ஆகியோர் சேர்ந்து இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து எமக்கு அவை பற்றி இற்றைப்படுத்துவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.